

குவர் பெரும் கிசையம்து

ப.கண்ணன்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

தென்றல் வெளியீடு 20.

குறவு நெறி இசையமுது.

தீருக்குறவு
வீளக்கப்பாடல்கள்

இரண்டாம் பகுதி.

ஆசிரியர்:

ப. கண்ணானுரீ.



தென்றல் நூற்பதிய்புக் கழகம்,
சலகண்டபுரம். . §§ சேலம் யாவட்டம்.

முதல்பதிப்பு: வள்ளுவராண்டு 1998 மார்கழி.
ஆங்கிலம் 1967 டிசம்பர்.

அறத்துப்பாலில் 10

பொருட்பாலில் 17

இன்பத்துப்பாலில் 6

ஆக, 33 அதிகாரங்களுக்கான
33 இசைப்பாடல்களைக் கொண்டது.

பாடல்களின் உரிமைகள் யாவும்
ஆசிரியருக்கே உரியவை.

நலம் மிகப் பெரிதே.

தீருக்குறளினை இசைப்பாடல்
களில் ஆயமத்துள்ளார் தீரு.
கண்ணார். தீருக்குறளைத்
துய்ப்-தற்கு இசையும் பயன்
படும்போது விளையும் பய
னும் மிகப்பெரிதே ஆம்.
இசைவாணர்கள் இந்த
நூலைப் பயன்படுத்துவார்கள்
என நம்புகிறேன்.

பேராசிரியர்.

தெ. பொ. மீனாட்சி-
சுந்தரனார்.

துஜீனவெந்தர்,
மதுரைப்பல்கலைக் கழகம்,
மதுரை.

மிகவும் சிறப்பு.

‘ உயர்திரு.செங்தமிழ்ச் செம்மல், ப.கண்ணாருர் அவர்கட்கு, மிக்க வணக்கம். நன்றி, குறள் நெறி இசையமுதினைப் படித்தேன். சுலைத்தேன், குறள் மணம் பரப்பத் தாங்கள் வகுக்கும் செயல்முறை மிகவும் சிறப்புடையதே! ’

திருக்குறள், சீ. முனீசாமி,
வீழுப்புரம், 15-9-67.

தலைவர், குறள்வளர்ச்சிப் பணிமனை,

யானாள் நிகழ்ச்சி.

முத்தமிழ் முப்பால் என்ற இந்தக் கலை நிகழ்ச்சியானது, இயல் இசை கூத்து முறையில் திருக்குறளின் கருத்துக்களை சுலையோடு மழங்கு கிறது. பாடல்கள் யாவும் தனித் தமிழிலும், தமிழிலை சுலை முறையிலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள் இனிமையானவை. பாடப் பாடப் புதிய மொதுகு பெறக் கூடியவை. பாடகரும், நாட்டியச் செல்வியும் வெகு சிறப்பாகத் தமது கடமையை நிறைவேற்றினார்கள். திருவாளர், கண்ணார் கொடுத்த கருத்து விளக்கம் மிக்க நன்று. இது நாடெங்கும், வெளிநாட்டிலும் நடைபெற வேண்டிய பயனுள்ள நிகழ்ச்சியாகும்.

சலகை-கண்ணார் நல்ல எழுத்தாளர்; நாடக ஆசிரியர். இவரது “நந்திவர்மன்” நாடகத்தை நான் பார்த்துப் பாராட்டியுள்ளேன். இவர் இசைத் துறையிலும் வல்லவர் என்பதை இன்று நான் காண்கிறேன். முத்தமிழிலும் வல்ல இவரை முத்தமிழ்க்கண்ணார் என்றே நாம் அழைக்கலாம்.

பேராசிரியை. காமாட்சி-குமாரசாமி M.A:

23-9-67.ல் சேலம் பொருட்காட்சிக்
கலையரங்கில்.

அழகான கலை வடிவம்.

சல்லை, ப. கண்ணன் அவர்களின் குறள் நெறி கலைக்குழுவினர் நடத்திய இந்தக் குறள் நெறிக் கலையரங்கில் இனிய தமிழிசையும் இனபத்துப் பால் நாட்டியமும் சுவைத்தோம். இது வெறும் பொழுதுபோக்கல்ல; குறள் வகுத்தளித்த தமிழ் நெறியை எவருக்கும் புரிகின்ற முறையில் விளக்கு கிறது, இந்த அரிய கலை சிகழ்ச்சி.

கலைகளிலேபுதிய கருத்துக்கள், சமுதாயத்தை முன்னேற்றும் எண்ணங்கள் இடம்பெறவேண்டும் என்கிற அறிஞர் அண்ணு அவர்களின் விருப்பத்தை இந்தக்கலையாக்கம்பூர்த்திசெய்வதாக இருக்கிறது. குறள் நெறி வளர்க்க திரு. கண்ணார்க்கு இப்படி யொரு எண்ணம் தோன்றியதே பாராட்டுக்குரிய தாகும்.

திருக்குறளைப்படைத்த திறவள் ஞவரே இந்தக் கலைநிகழ்ச்சியைப் பார்த்திருப்பாரானால், “நமது குறளுக்கு இப்படியொரு அழகான கலை வடிவம் கொடுக்க முடிந்திருக்கிறதே!” என்று முக்கிண்மேல் வீரலை வைத்திருப்பார்!

காஞ்சி என் கிருஷ்ணன் M.A.B.L; M.L.A.
காஞ்சீயில் 80-8-67-ல் பேரறிஞர் அண்ணு
பிறந்தநாள் விழாவில்.

தமிழ்சையை வளர்ப்போமாக.

தமிழ் நாட்டில் பிறசெமாழியாரின் ஆட்சி நடைபெற்ற பிற் காலத்திலும், தமிழகத்து மற்றக் கலைகள் போற்றப்பட்டு வந்தது. தெலுங்குப் பாடல்களும் வடமொழிப் பாடல்களும் தமிழ் இசை மரபையொட்டியே பாடப்பட்டு வந்தன. பெயர் புதிது; ஆயினும் மரபு பழையதாக இருந்து வந்தது.

தமிழகத்தில் குடியேறி வாழ்ந்த மற்ற மொழியார்க்குத் தமிழுப் பாடல்கள் அவ்வளவாகப் பயன் தரவில்லை. பாடுவொர், கேட்போர் தம் உள்ளத்தைத் தொடும்வகையில் இசையை நுகர் வதற்கு, அவரவர்களின் தாய்மொழியில் அமைந்த பாடல்களே (சாகித்தியங்களே) தேவையாயின.

ஆகவே, தமிழ் நாட்டில் குடியேறிய சிறசெமாழியார் தம் தாய்மொழியிலேயே பாடல்களைப் போற்றுவாராயினர். அவற்றில் பல மிக உயர்ந்த பாடல்களாகவும் விளங்கின. ஆனால் பிறது வந்த தமிழ் சில; தாசு தம் தாய்மொழியே இசைப் பாடல்களுக்கு ஏற்றது என்ற உண்மை தெரியாமல், தெலுங்கு மொழி ஒன்றே இசைக்கு உரியது என்று மயங்கினார்கள். அந்த மயக்கும்தான் இங்கும் ஏற்பட்டது.

“வித்துவான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால், தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாடங்களின் பழும் பாட்டுக்களை மீட்டும் மீட்டுங் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழுந்து போகும்படி நேரிடும்” என்று கவிஞர் பாரதியார் செய்த எச்சரிக்கை இன்று தகுந்த பயனை வீளைத்திருக்கிறது.

இசை ஒர் உயர்ந்த கலை. அது மொழியைக் கடந்தது. இசைப் பாடல்கள் இசை நுகர்ச்சிக்குத் துளை செய்கின்றன. அந்தப் பாடல்கள் தமிழில் அமைந்தவைகளாக இருந்தால் தமிழர் இசையை நுகரமுடியும். இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தமிழிசையை வளர்ப்போமாக.

-பூ. வரதராசனார்.

தமிழிசைச் சங்கம் வெள்ளி விழாக்கட்டுரை.

മുൻ്നുത്ത.

“குறள்நெறி இசையமுது” முதற்பதுதி நூல் வடிவபிபற்று எட்டுத்தீங்களுக்குப்பிறகு இரண்டாம்பகுதி வெளிவருகின்றது.

இந்த இடவெளியில் பாடல்களைப் படித்தவர்களும், சுவைத் தவர்களும் தந்த கருத்துக்கள்; எனது நம்பிக்கைச் சுடறைத் தூண்டி விடுவதாயிங்கின்றன.

பாடல்களும், கருத்துக்களும் பரவிட நானும், இசைவாணர் டி. பி. பாலகிருஷ்ணன் அவர்களும், குறள்கெறி கலைக்குழுங்களோடு இசையரங்கும், நாட்டிய அரங்கும் நடத்தி வருகிறேன்.

இந்தப்பணி எங்களால் மட்டும் நிறைவேறுவதன்று. ததுதி படைத்த முத்தமிழ்க் கலைஞர்களின் நல்லாதரவு வேண்டும். இப்பாடல்களை இசையரங்குகளிலும், வானினுயிலும் பாடுவதாகப் பலர் வாக்களித்துள்ளனர். வானுயிலி நிலையத்தினர்க்கும் பாடுதற்கான ஒப்புதல் கொடுத்துள்ளேன். எதற்கும் தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு தேவை.

தமிழிசைச் சங்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாடும் பொழுது இந்நூல் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனவே பேராசிரியர், மு. வரதாராசானுர் அவர்களின் கட்டுரைப் பகுதியும் இதிலே இடங்கொடுவதற்கு விரும்புகிறேன்.

கண்டும் படித்தும் கருத்துரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் மதுரைப் பல்கலைக்கழகத்து துணைவேந்தர் தெ.பொ.மீனுட்சி சுந்தரனார், திருக்குறும் வி. முனிசாமி, பேராசிரியை காமாட்சி-குமாரசாமி, வழக் துறைஞர் காஞ்சி, என் கிருஷ்ணன் மற்றும் பல நண்பர்களுக்கும், கலைஞர்களுக்கும் எனது பணவிவங்பானான்றி உரித்தாருந.



யോന്ത്ര യക്കവല്.

ഗ്രാമിനുപോർഹി
 വാൻമതിപോർഹി
 മാധിരുന്തശിലവൻ
 മലരാഥപോർഹി
 തെൺനകമ്പോർഹി
 തിരുക്കുരുംപോർഹി
 തിരുമന്ത്രയീൻര
 തേന്തമിച്ചപോർഹി
 മൺകുമാരപോർഹി
 പൊന്നാവൈപോർഹി
 മാന്തതണ്ണെന്റിയീൻ
 മാൺപിതുപോർഹി
 തെൺഓഡകുരുളരമ
 ഉലക്കലാമപോർഹ
 വാൺവര്തമപതമ
 വാഴ്ത്തിവങ്ങസ്കുവമേ.

இகையமுது

I. செய்ந்தன்றி அறிதல்.

அறத்துப்பால்.

அதிகாரம்-11

இராகம்-ஆனந்த ஸபரவி.

தாளம்-ஆதீ

எடுப்பு.

நன் றியை மறப்பது நன் றல்ல நன்பனே!
நன் றல்லதை யங் ருடன் மறந்திடுக-செய்த (நன்)

தொடுப்பு.

கொன் றன்ன இன் னுதவை செய்யினும்
அவர்செய்த
ஒன் று நன்றெண்ணுக வந்தசினம் மறையும்(கன்)
படுப்பு.

காலத்தினால் செய்த நன்றிசிறி தெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதல்லவோ?

முடிப்பு.

சீலத்தின் செம்மயிது செய்ந்தன்றி மறவாதே
சிந்தையில் கொள்ளாமலே நிந்தனை யடையாதே
(நன்)
சந்தம்.

தினைத்துணைவுதவியைப் புரியினும் தூயவர்
பனைத்துணையளவென சாற்றுவரே.

விளை த்துணியதனிலே தனக்கு ருபயன்தை
நினைப்பறுநலமதைப் போற்றுவரே

எந்த நன்றியைக் கொன்றவர் தனிலும்
செய்த நன்றியைக் கொன்றவர் தீயவர்

என்பதே—அறம்—நன்பனே—இதில்
உன்மனம்—தினம்—பண்படும்—வகை

இக்குறள் நெறியினை நற்றமிழி கையினில்
வைப்பது கண்ணனின் விருப்பமே.

தக்கவர் பாடிடக் கற்றவர் நினைவினில்
யிக்க எழிலுடன் இருக்குமே—சிறக்கும். (நன்)



இசையமுது

2. நடுவு நிலைமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-12

இராக்ட்-அடானை.

தாளம்-ரூபகம்

எடுப்பு.

நடுவுநிலைமை தவறாக எந்த

நாளிலும் எந்த நிலையிலும் மனமே—நி (நடு)

தொடுப்பு:

கெடுதலும் வளம் வருதலும் வாழ்வின் இயல்பே

கேவலமில்லை வறுமைவரினும்

ஞாயமுள்ளது நலமா முலகில் (நடு)

படுப்பு.

தக்கார் தகவிலார் என்பதவரவர்

எச்சத்தால் காணப்படும்.

முடிப்பு:

மிக்க சமன்செய்து வைத்த துலாக்கோலைப்

போலே

ஒருபுறமதில் சாய்ந்திடாமல்

வருங்கிலையதில் சோர்ந்திடாமல் (நடு)

சந்தம்.

செப்பமெனும் நடுநிலைமை எப்பொழுதும்

பெருமைதருக்

ஒப்பிடுமே உலகமதும் ஒங்கிடுமே நினதுபுகழ்
(நட)

வாணிப முறையிலும்
நடுநிலை பேணிடுவாய்—கணம்
நாணிடு பிறர்பொருள்
கருதிடல் தீவிளையாம்—பெரும்

நன்மைபல வந்திட்டனும்
புன்மைநிலை கணடுமெய்த
தன்மையுள்ள நெறியிதலை
வன்மையுடன் கொண்டுநீ
(நட)



இசையமுது

III. அடக்கமுடைமை.

அந்ததுப்பால்.

அதிகாரம்-13.

இராகம்-ஆரவி.

தாளம்-ஆதி.

எடுப்பு.

போகாதே முறைதவருய்-நண்பனே!

பொல்லாத ஆரவாரம் வெல்லாது எந்தநாளும்
(போகா)

தொடுப்பு:

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிமுக்குப் படுவார்
ஆகையினுலே (போகா)

படுப்பு.

தீயினுல்சட்டபுண் உள்ளாறும் ஆருதே
நாவினுல் சுட்டவடு ஈதறிவாய்:

முடிப்பு.

வாயிலே தண்ணடக்கம் செயலில் புலன்டக்கம்
வலிவோடு காப்பவனே தெளிவானவாழ்வினன்
(போகா)

சந்தும்.



இசையமுது

4. ஒழுக்கமுடைமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-14.

இராகம்-நாட்டைக்குறிஞ்சி.

தாளம்-ஆதி.

எடுப்பு.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
என்றும் இடும்பைதரும் தீயோழுக்கம்-வழக்கம்
(நன்)

தொடுப்பு.

வெங்றியுடன் ஒழுக்கம் காப்பவன் மேலோன்
வேதியன் ஆயினும் கெடுப்பவன் தீயோன் (நன்)

படுப்பு.

உலகத்தோடொட்ட ஒழுகல் கல்லார்
பலகற்றும் அறிவிலார் கருதிடுவாய்

முடிப்பு.

நலம் மிகவேபெறுவார் நற்புகழால் உயர்வார்
இலம் என்னும் நிலையிலும் இழிசெயல் புரியாதார்
(நன்)

சந்தம்

ஓழுக்கத்தில் வருவது மேன்மை-புலன்
விருப்பத்தில் நிகழ்வது தாழ்மை-நலன்
ஓழுக்கமுடையகுடி உயர்விளையுறுமதில்
இழுக்கமுடையதெனில் இழிபிறப்பாகும்
பகுத்தறிவுக் கண்ணன் குறள்நெறிப் பனுவலில்
வகுத்திடும் கருத்தினில் தீணைத்திடு அனுதினம்
(நன்)



இசையறுது

வி. பிறனில் வீழ்யாமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-15.

இராகம்-கேதாரம்.

தாளம்-ஆதி.

எடுப்பு.

பிறன் மனைவியை விரும்பாதே-தம்பி
பெரும்பழிவினொந்திடும் கரும்பென இனித்தாலும்
(பிற)

தொடுப்பு.

அறண்கடைங்களுருள் பிறண்கடை நின்றவன்
அறிவையும் புழையும் இழப்பவன் அதனுலே (பிற)

படுப்பு.

பகைபாவம் அச்சம் பழினனான்கும்
இகவாவாம் இல் இரப்பவனிடமே

முடிப்பு:

வகையுடன் இல்லறம் வாழ்பவன் மேலோன்
வலியவேவாய்ப்பினும் நெறியிதை மறவாதே(பிற)

சந்தும்.

எனைத்துணையரே நும் இழிநிலைதருவதை
 திளைத்துணையோராது பிறங்மணை புகுவதை
 நினைக்கையில் குறள்வெறி இசைபாடு-தம்பி
 உனக்கிது அரும்பெறும் துணையாகும்-நம்பு
 எளிதென்னநினைத்து இல்லிரப்பவளைடு
 பழியதுநிலைத்து பலதுயர்பொருகிடும் (பிற)



இகையமுது

6. பொறை யுடைமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-16:

இராகம்-காம்போதி.

தாளம்-ரூபகம்.

எடுப்பு.

நிறையுடைமை யெனும் பெருமையை
அடைய விரும்பினால்—தம்பி,

பொறை யுடைமையைப் போற்றிவாழும்
வலிமை யுனக்கு என்றும் வேண்டும் (நிறை)

தொடுப்பு:

முறையில்லாதவை செய்திடுவார்

தரும் வருத்தமே

முறைமை பொறுமை யுடனேமறந்து

வென்றிடுவாயே (நிறை)

படுப்பு.

ஓறுத்தார்க்கொரு நாளைய இன்பம் அன்பால்
பொறுத்தார்க்குப் பொன்றுந்துணை புகழாமே

முடிப்பு.

வெறுத்தெவருமே செருக்குடன்
இகழ்ந்துரைப்பினும்

வெட்டுவோரைத் தாங்கிவினை வுதருகும்

நிலத்தைப்போலே

(நிறை)

சந்தம்.

இன்மையுள் இன்மை விருந்திட மறுப்பதே
வன்மையுள் வன்மை கொடியரைப் பொறுப்பதே
உண்மையில் செம்மையின் செயலிது
நன்மையுள் நன்மையைப் புரிவது
கண்ணனின் குறள்நெறிப் பனுவலில்
எண்ணரும் பொறுமையும் பெருகிடும்(ஒத்தை)



7. அமுக்காரூபம்

அறத்துப்பால்.

அதிகாரம்-17.

இராகம்-பிலகரி.

தாளம்-ஆடி.

எடுப்பு.

அமுக்காரது வேண்டாம்—நன்பா!

அறிவினைத்தேய்ப்பது அங்பினை மாய்ப்பது(அமு)
தொடுப்பு.

ஓமுக்காரூபக் கொள்க அமுக்காரிலாத பண்பை
ஒன்னலர் பகைவென்று ஓங்குயர் நிலைபெற(அமு)
படுப்பு

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் நாளடைவில்,

முடிப்பு.

எவ்விதமாயினும் இமுக்கானதுபொருமை
எதம்பலவிளைத்துச் சோதனையில் சேர்க்கும்(அமு)
சந்தம்.

பொருமை யடைவதில் திறமிலையே
இலாமை வருமது முறையலவே
விடாது குறள்நெறி நாடுகவே
கெடாது தமிழிசை பாடுகவே
அறனதன் உறுபினை அறியா துலகினில்
பிறன்னு உயர்வினை பேணு தொழுகிடும் (அமு)

8. வெஃகாமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-18

இராகம்-கமாஸ்.

தாளம்-அடை

கண்ணிகள்,

1. கடுவின் றிப் பிறர்பொருள் கவராதே-நல்ல குட்பொன்றிப் பழிமிஞ்சித் திரியாதே படிபயன் பெரிதென்றே கருதாதே-அதன் கெடுதலை ஒருபோதும் மறவாதே.
2. சிற்றின்பம் சிறுவணர்வின் வீளோமே-அதனை மற்றின்பம் விழைகுவோர் விரும்பாரே பெற்றிடுவம் செல்வமென முனையாதே-அந்த வெற்றியிலே திருமகனும் இனையாளே.
3. இலமென்றே கவர்ந்திடல் இழிவாகும்-இது புலன்வென்ற தூயவர்கள் வழியாகும் பலனே தும் குற்றமதில் குறையாகும்-கன்ம மலமாசும் தொலையாமல் துணையாகும்.
4. வசைதன்னை நினையாமல் துணையாதே-நல்ல வாழ்வுநலம் பாழ்படுமே திருடாதே இசைபெறும் கண்ணன்குறள் நெறியாலே -வரும் இன்பநிலை தானடைதல் முறையாமே.

இக்காலது

9: புறங்கூருமை.

அறத்துப்பால்.

அதிகாரம்-19.

இராகம்-சகானே.

தாளம்-ஞபகம்,

எடுப்பு.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல் அழகல்லவே
அறங்கூறும் நெறியினை மறந்து—இகழ்ந்து (புற)

தொடுப்பு.

பிறன்பழி கூறுவோரின் பெரும்பழியைப் பிறரும்
திறன்றிந்தே உரைப்பார் ஞகனமர்ந்தே
நகைப்பார் (புற)

படுப்பு.

எதிலார்குற்றம்போல் தம்குற்றம்காண்கிறபின்
திதுண்டோ மன்னும் உயிர்க்கெல்லாம்.

முடிப்பு.

ஒதியுணர்ந்தவற்றில் உரையாடி மகிழாமல்
ஒன்றிய நட்பினையே கொன்றேபிரிப்பதான (பிற)

சந்தம்.

கண்ணெதிர் நின்று கடியபேசினும்
பின்னிடம் சென்று பழிக்காதே

பண்ணிசைதன்னில் கண்ணான் குறள்நெறி
பாடிப்பயின்றிட மறக்காதே

நெருங்கிப் பழகியோர் குறைதணிப் பெரிதாய்
விரும்பித் தூற்றுதல் முறையல்லவுலகில் (புற)



இசையுமது

10. கொடுங்கோன்யை.

—விளை—

பொருட்பால்.

அதிகாரம்-56.

இராகம்-தோடி.

தாளம்-ரூபகம்.

எடுப்பு.

கொலையால் வாழ்வானிலும் கொடியன்

கொடுங்கோலரசது புரிந்திடுபவன் (கொ)

தொடுப்பு.

தலையானதுங்கள் தடுமாறிப்போக

நிலையானமுறையின்றி குடிகளைவதைப்போன்

குலையாத மாமலை போன் றவனுயினும்

கோலதுவும் மிகுபொருளும்

காலமதில் இழந்திடுவான். (கொ)

படுப்பு.

அல்லற்பட்டாற்று தமுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்த்துக்கும் படையாம்.

முடிப்பு.

நல்லறநீதிகள் கல்லாதான் ஆட்சியில்

நில்லாதுநன்மையும் பெய்யாது வானமும்

பொல்லாதகேடுகள் பொங்கிவருகுமே

பொருளில்வாம் வறுமையினும்
துயர்தருமே பெருஞ்செல்வம் (கொ)

சந்தம்

வேலேந்தியே கொள்கொயிடும் கள்ளனே? - நல்ல
கோலேந்திய மன்னவனின் தன்மையோ?
நூலேந்திய நல்லறிஞர் மதியெந்திடவே மறந்து
துட்டமனம் சுட்டியிடும்
கட்டகையால் கெட்டழிவான் (கொ)



இசையமுது

11. வெருவந்த செப்பாணம்

பொருட்பால்.

அதிகாரம்-57

இராகம்-சிங்குபைரவி.

தாளம்-ஆதி.

கண்ணிகள்.

1. வெருவந்த செப்தொழுகும் வெங்கோலனுயின் விரைவினில் அழிகுவான் ஒரு தலையே செருவந்த போதினில் காவாத காவலன் சிறுமையுள் புகழுது பெருகிடுமோ.
2. கடுமொழியும் தண்டமும் கரை கடந்தாலே அடுமுரண் தேய்த்திடும் அரமதுவே கொடுங்கோல்மண்ணவன் எனும்பெயர் பெறுவது கெடுவதைவிரைவினில் கொணர்வதுவே.
3. கல்லாரையேதனது துணையாய்க்கொண்டவன் கடுஞ்செயல்புரிகுவான் கெடுங்காலம் நில்லாது அமைதியும் நிலத்தாய் பொறுமையும் வெல்லாது பகையினை ஒருக்காலும்.
4. தக்காங்கு நாடித்திய குற்றங்களுணர்ந்தே தகிப்பதுபோல்சிறிக் குளிர்ந்திடுக ஒத்தாங்குஒருத்தல் வேந்தனுக்கழுகாகும் ஒருமனதாய்முறை தெளிந்திடுக.

12. கண்ணேட்டம்.

பொருட்பால்.

அதிகாரம்-58.

இராகம்-சிம்மேந்திரமத்திமம்.
ஏடுப்பு.

தாளம்-ஆதி

உலகினைப் புரப்பது கண்ணேட்டம்-நன்றா
உளம்படைத் தார்க்கது கலைத்தோட்டம்-இந்த
(உல)
தொடுப்பு.

பலசுவைப்பனுவலில் இசைபொருங்தாலிடில்
பயனில்லையதுபோலே நயனில்லை கண்ணேடேல்
(உல)
படுப்பு.

கருமம் சிதையாமல் கண்ணேடவல்லார்க்கு
உரிமையுடைத்திந்த உலகாமே,

முடிப்பு.

பெருமனப்பாங்கிலே வருவது தாட்சன்யம்
அருளிதையறியதார் புரிவதில்லை நிச்சயம் (உல)
சந்தம்.

மண்ணேடியைந்த மரமதையனையவர்
கண்ணேடியைந்த கனிவறியார்
பண்ணேடியைந்த கண்ணன் குறள்நெறி
பாடவில் நிறைந்த மனதுடனே
குற்றமிழைத்தவர் குணநலம்நினைந்து
பெற்றநட்பினில் பிழையினமறந்து (உல)

இசையமுது

I 3. ஒற்றிடல்.

பொருட்பால்.

அதிகாரம்-59

இராகம்-செஞ்சருட்டி.

தாளம்-ஆதி

எடுப்பு.

ஒற்றிடுக மன்னு! உற்றங்கிலைதன் ஜீன
திட்டமாய் உணருகவே-வெற்றிபெறவே (ஒற்)
தொடுப்பு.

கற்றுரிஞ் நன் நூலும் ஒற்றிடும் சிலபேரும்
கன்னெனப்பெற்றவனே நன்மைதனைப்-

பெறுவான் (ஒற்)
படுப்பு.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழிலாகும்.

முடிப்பு.

கல்லாறு கண்டறிந்த நுண்ணறிவால் தெளிந்த
காவடக்கம் துணிவும் காவலுக்குரியரால் (ஒற்)
சந்தம்.

வினைசெய்பவரோடு உறவினர்பகைவர்
அளைவரையும் ஆய்ந்து அறிந்திடுக

துணைதரும்செய்தியை வீனவிமற்றவனின்

புனைபொருளான்மையை தெளிந்திடுக
ஒற்றிடும் சிறப்பினை மறைபொருளாய்

வைத்தானும் பொறுப்பினை நிறைவுடனே-

பெறுக (ஒற்)

14. ஊக்கம் உடையை.

பொருட்பால். அதிகாரம்-60

இராகம்-ஆரபி. தாளம்-ஆதி
எடுப்பு.

ஊக்கம் கொள்க தம்பி ஊழையும் மிஞ்சி
ஒங்குவாய் உலகினிலே-மனதில் (ஊ)

தொடுப்பு.

ஆக்கம் வழிகேட்டு ஏகும் அசைவில்லா
ஊக்கம் உடையவன் வாழுமிடம் தேடு (ஊ)

படுப்பு.

வெள்ளத் தனியது மலர்நீட்டம் மாந்தர்
உள்ளத் தனியது உயர்வாமே.

முடிப்பு.

உள்ளுவதெல்லாமும் உயர்வன உள்ளுக
தள்ளினும் தள்ள॥மை கொண்டிடல் வேண்டும்
(ஊ)

சந்தம்.

உடல்முழுது கணையின் வடுவினையடையினும்
குலையாக் கரியதுபோல்

இசையமுது

இடாது பெருகிடும் பொழுதினும்மனமது
தளரா நிலை பெறுவாய்

எண் ணுக கு றள் நெறி தன்னில் வருவது
கண்ணன் பனுவலிது நன்மை தருவது

எப்பொழுதும் பாடிடுவாய் - கனிவடன்
மெய்ப்பொருளை நாடிடுவாய் - இதமுடன் (ஏ)



15. மடி இன்மை.

பொருட்பால்.

அதிகாரம்-61

இராகம்-குந்தளவராளி.

தாளம்-ஆதி

எடுப்பு.

மடிமை நீ கொள்ளாதே-மனமே
மாசுபடிந்துதீய நெறிபயக்கும்-மயக்கும் (மடி)
தொடுப்பு.

இடிபுரிந்தே ஒருவர் என்னிநகைக்கும் விலை
மடிபுரிந்தார்பெறுவார் மாண்பினை இழந்தே (மடி)
படுப்பு.

நடுநீர்மறவி மடிதுயில்நான்கும்
கெடுநீரார் காமக் கலனுமே.

முடிப்பு.

மடிமையே வல்லதோர் குடியினில் பிறக்தானை
அடிமைபுகுத்தியங்க பெருமையினைக் குலைக்கும் (மடி)

சந்தம்:

கிடத்தகு சேர்ம்பலை கடைப்பிடிப் பவனதன்
மடத்தன மொடுதுயர் படத்தகுமே
குடித்தனப் பாங்கினில் தடித்தனம் பெருகிடில்
கிடைத்திடும் நலமதைக் குலைத்திடுமே
பகுத்தறிவுக் கண்ணன் குறள்நெறிப்பாடவில்
வகுத்திடும் கண்ணறி வளம்பெற வுதவுமே (மடி)

இசையமுது

16. ஆள்விளை உடைமை.

பொருட்பால்.

அதிகாரம்-62

இராகமாவிகை.

ஞபகம்.

எடுப்பு—கல்யாணி.

செய்வதற்கரித்தன சோர்வது கொள்ளாதே-எந்த செயலீலும் தெளிந்து முயன்றுந் வெல்லுக (செய்)

தொடுப்புகள்.

1. எய்துதற்கரியதும் எய்திடலாமே
ஏற்றமுறைதன்னில் செய்வதனுலே
தெய்வத்தினுலே ஆகாதவெனினும்
மெய்வருத்தக் கூலீதரும்
உய்வதற்கும் வேகோவரும் (செய்)
2. பிறர்க்குதவிசெய்து தனக்குதவிபெறல்
பொதுநலம்வளர உறுதுணையாமே
பெறர்க்கினியபண்பு பேணுகவரழ்விலே
பெற்றிடுக உயர்நிலையை
கற்றிடுக ஆள்விளையை (செய்)
3. கரியமூதேவியின் காதலஞ்வான்
காரியச்சோம்பவில் தூங்கிடுவோனே
திருமகஞ்சைவாள் மழியிலானகமே

பெருமைவரும் வாழ்வினிலே
அருமையிகும் பான்மையிலே (செய்)

4. முயற்சியேதிருவினை ஆக்குவபோலே
முயற்றின்மைஇன்மையை முட்டுவதாமே
பயிற்சியினால்பெறும் தொழில்நலத்தாலே
பன்னலமும் தேக்கிவளர்
தன்னமும் போக்கிவுயர் (செய்)
5. ஊழையுங்குப்பக்கம் காண்பவராவார்
உலைவின்றித் தாழாது முயன்றிடுவார்
கோழையை மாற்றிடும் குறள்நெறிக்
கண்ணன்
கொஞ்சதமிழ்ப் பாவினிலே
நெஞ்சுவளம் மேவுகவே (செய்)

*

*

இகையமுது

17. இடுக்கண் அழியாமை.

~~~

பொருட்பால்.

அதிகாரம்-63.

இராகம்-ஆடானு.

தாளம்-ஆதி.

எடுப்பு.

இடுக்கண் வருங்கால் நகுக-அதனை  
அடுத்துரவதுவும் அகுதொப்பதில்லையே (இடு)

தொடுப்பு.

துடுக்கான துயரெல்லாம் கெடுக்கவே வந்தாலும்  
மிடுக்காக வாழ்வதெனில் சனிக்காது வீரமொடு  
(இடு)

படுப்பு.

இன்பம் விழையாதான் இடும்பை  
இயல்பென்பான்  
துன்பம் வந்தபோழ்தில் துயரடையான்.

முடிப்பு.

வண்பில் கலங்காதான் வல்லமை மிகுந்தோனும்  
வாழும் வகையுனர்ந்தே தாழும்வினை மறந்தே  
(இடு)

சந்தம்.

தனக்கு வருமெதும் இன்பம் எனவே  
நினைக்கும் மனதினில் துயரேது?

வதைக்கும் பகையிலும் துன்பம் இலாமல்  
சிறப்பு வருவதில் தடையேது?

அடுக்கிலரினும் அழிவிலானுற்ற  
இடுக்கண் இடுக்கண் படுமதனுல்

அறிவுதரும் குறள்நெறியில்-கண்ணன்  
அழுகுதமிழ் இசையமுதை-எண்ணி (இரு)

குறள்நெறி

## இசையமுது

### 18. ஆணைச்சீ.

பொருட்பால்.

அதிகாரம்-64.

இராகம்-நீலாம்புரி.

தாளம்-சாபு.

எடுப்பு.

அருவினைவல்லதே அமைச்சாகும்-நல்ல  
கருவியும்காலமும் தேர்க்கிடும்மாண்பினில் (அரு)

தொடுப்பு.

வகுமுன்னர்காப்பவர் வகையறிந்துரப்பவர்  
வளமாய்க்குடிகள்வாழ வழிபல உணர்ந்தாரின்  
(அரு)  
படுப்பு.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி  
உழையிருந்தான்கூறல் கடனுமே.

முடிப்பு.

நெறிகண்டநேர்மையன் நீதிநூலறிந்தவன்  
திறன்கொண்டமதி நுட்பம் தேர்க்குதெளிந்தாரின்  
(அரு)  
சந்தம்.

அறத்தில்முறைசெயும் தாத்தைமதிப்பவராய்-  
நல்ல  
அறிவின் வழியதில் ஆய்ந்து கடப்பவராய்

குணத்தில்கல்வியில் குறையில்லாதவராய்-மனம்  
 குறித்தசெயலினை முடிக்கும்வகையினராய்  
 இயற்கை அறிவொடு நூலின் அறிவதும்  
 இனைந்து உலகினை அறிந்துமே-தமிழ்  
 இசைக்கும் குறள்நெறி இயற்றும் வழியினில்  
 எதிர்ப்பின் இடையிலும் துணிந்துமே-சொய்யும்  
 (அரு)



## இகையமுது

### 19. சொல்வண்ணம்.

பொருட்பால்.

அதிகாரம்-65

இராகம்-சன்முகப்பிரியா.

தாளம்-சாபு

எடுப்பு.

சொல்வண்ணம் செல்வமென்பதுணர்க-தம்பி

வல்லமையோடு நன்மை

வளர்ந்திடும் ஈதுண்மை

(சொ)

தொடுப்பு.

சொல்லுக வெல்லும் சொல்லே கேட்டாரைப்

பிணிப்பதாம்

சோர்வில்லா நன்மையாலே கேளாறும்

வெட்புறுவார் (சொ)

படுப்பு.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப்பெறின் அறிவாயோ?

முடிப்பு.

மலர்ந்தும் மணமில்லாத மலர்க்கொத்து

போன்றுமே

உணர்ந்தும் பலநூல்கள் உரைசொல்ல

இயலாதார் (சொ)

சந்தம்

ஆக்கமும் கெடுதலும் அறிவும் மட்டமையும்  
அதனுலே வருமென்ப தறிக!

ஊக்கமோ ஒரைதனில் பிழையுங் பொய்மையும்  
ஒருபோதும் கலவாது புரிக!

திறமறிந் தெதனையும் சொல்லுகவே-நல்ல  
அறம் பொருளதனுலே வெல்லுகநீ-என்றும்

குறள்கெறிக் கண்ணன் பனுவல்பாடி①  
குணமுள்ள சொல்லின் விளைவநாடி②(சொ)



20. வீணத்தாய்மை.

பொருட்பால்.

அதிகாரம்-66.

விருத்தம்.

1. துணைநலம் ஆக்கம் தருகும் வினைநலம்  
வேண்டிய வெல்லாம் தருமே  
இனைவுறும் புகழுது அறமொடும் வளருமே  
ஏற்படைய நலவினை புரிகவே  
கணையினில் தப்பிய மானது போலவே  
களித்திரு தீவினை தவிர்த்தே.
2. இடுக்கண் படினும் இளிவங்த செய்யார்  
நடுக்கற்ற காட்சிய வரென்று  
தொடுக்கும் திருக்குறள் தூயவாம் நெறியினில்  
விழிப்புடன் வாழ்வதே வாழ்வதாம்  
கெடுக்கும் பசியினால் ஈன் றவள் வருந்தினும்  
கேடான வீணையெதும் புரியாதே  
அடுக்கும் வினையினில் அறிவொடு கலந்து  
ஆன்ஞேரின் நட்பினைப் பெறுகவே.
3. அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்  
பினும்  
பிற்பயக்கும் நற்பால வையென  
தொழக்கொண்ட மெய்ஞானக் குறள்நெறி  
நடந்திடில்  
துயரமும் பழியெதும் வருகுமோ?  
உழக்கொண்ட பயிரினம் ஊக்கம் பெறுவது  
போல்  
உயர்வுடைய முறைதனில் செழிக்கவே  
விழக்கண்ட வாழ்வினை வீழாது காத்திட  
வீணைத்தாய்மை பெறுகவே விழைந்து.

21. வினைத்திட்பம்.

பொருட்பால்.

அதிகாரம்-67.

இராகம்-பேகாக்.

தாளம்-அடை.

எடுப்பு.

வினைத்திட்பமாவது மனத்திட்பமே

வீறுடனே செய்க யாருக்கும் எப்போதும் (வினை)

தொடுப்பு.

எனைத்திட்பம் எய்திய போதும் பயனில்லை

வினைத்திட்பம் இல்லாரை விரும்பாதிவ்வுலகென் றும் (வினை)

படுப்பு

எண்ணிய எண்ணியாங் கெய்துவரே

எண்ணியார் திண்ணிய ராகப்பெரின்.

முடிப்பு.

நுண்ண றிவாண்மை நுடங்காத மேன்மை

கண்ணெனக் கொள்பலர் காரியம் வெல்லுவர்

(வினை)

சந்தம்.

சொல்லுவது எவருக்கும் எளிதான் ஒன்று

சொல்லியதைச் செய்வதுவே அரிதாகும் நன்று

எள்ளுவது கூடாது உருவத்தைக் கண்டு

எற்றசெயல் வல்லாரும் சிற்றுருவில் உண்டு

எண்ணமதில் தெளிவுடனே முயலுகவே-குறள்

கண்ணனிசைப் பாடலினைப் பயிலுகவே-வரும்

(வினை)

## இசையமுது

### 22. வினை செயல் வகை.

பொருட்பால்,

அதிகாரம்-68

இராகம்-இரவிச்சந்திரிகா:

தாளம்-ஆதி

எடுப்பு.

வினைசெய்குவாய் விரைவாகவே  
விளைவதனையே மனதெண்ணிடை

(வினை)

தொடுப்பு.

தினைபோன்றதும் பணியாகுமே  
திறஞ்செட்டனை புறம்போக்கவே

(வினை)

படுப்பு.

பொருள்கருவிகாலம் வினையிடம் ஜூங்தும்  
இநுள்தீரளண்ணிச் செயலாகுமே.

முடிப்பு.

வருபகை வெல்ல பெறுவாய் உறவு  
குறையினக்கண்டு நிறைவினில்லின்று

(வினை)

சந்தம்:

முடிவும் இடையூறும் பயனெடு-எய்தும்

முறையும் ஆராய்ந்து துணிவொடு

கடிதல் கடிவதையும் புரிவது-குழந்து

கருதும் வினையதை முடித்திடு

கலங்கி மெலிந்து மருளாதே

தளிந்து முளைந்து அறிவாலே

(வினை)

23. தாது.

பொருட்பால் அதிகாரம்-64  
இராகம்-தன்யாசி, தாளம்-ரூபகம்  
எடுப்பு.

தூதுரைப்பான் பண்பெதுவோ-யானுரைப்பேன்  
தூய்மை துணிமை துணிவுடைமை (தூது)

தொடுப்பு.

எதுரைப்பாண்டிதி நூலுரைப்பானவன்  
எற்பன தொகுத்தும் இனியன மிகுத்தும் (துது)

୪୮

இறுதிபயப்பினும் எஞ்சாகிதைவர்க்கு  
இறுதிபயப்பதாம் தூதென்பார்.

ପ୍ରକାଶକ.

அறுதியிட்டசொல்லால் ஆளுநர் கருத்தினை  
அமுத்தம் திருத்தமாய் பொருத்தமுறச்சொல்லும்  
(தூது)

## இசையமுது

### 24. மன்னரூச் சேர்ந்தொழுகல்.

பொருட்பால்.

அதிகாரம்-70.

இராகம்-சாமா.

தாளம்-ஆதி.

எடுப்பு.

அகலாதே அனுகாதே—தீக்காய்வதுபோல்  
 இகல் வேந்தர் தம்மொடு சேர்ந்தொழுகுவாய்  
 நண்பா (அக)  
 தொடுப்பு.

புகலாது பயனின்மை வினவா துபணிவோடு  
 போற்றிப்பின் திருத்துக ஏற்றவமைச்சராக (அக)  
 படுப்பு.

கொளப்பட்டோம் என்றெண்ணி கொள்ளாத  
 செய்யார்  
 துளக்கற்ற காட்சியவர் துணியவரே,

முடிப்பு.

விளக்குபோல் ஒளிகாட்டி வேட்பினில் தெளிவுட்டி  
 விருப்பினையறிந்துதன் பொறுப்பினை நினைந்து  
 (அக)  
 சந்தம்.

குறிப்பறிந்து காலமறிந்து இடனுமறிந்து எப்  
 பொழுதும்

விருப்பறிந்து விபரமறிந்து பயனுமறிந்து  
செப்புகலே  
திருக்குறள்நெறி கண்ணன்பனுவலை  
சுவைத்தரசியல் பண்ணல் இனியது  
இனையவர்உறவினர் எனிடுகழாமல்  
நிலையதன்தரமொடு பழகுதல்நலமாம் (அக)



## 25. குறிப்பறிதல்.

பொருட்பால்.

அதிகாரம்-71

சிந்து.

1. குறிப்பறியும் தன்மையினைப் பெற்றவர்—  
இந்தக் குலையத்தை ஆளும்வகைக்க் கற்றவர்-நல்ல தேறிக்கோளின் வல்லமைதா னுற்றவர்-எந்த குணமானவர் உளமாயினும் கணமேயவர் அறிவார்திறன் கொண்டவரே கடவுளன் மற்றவர்—புழை கொள்கையிலே தனக்குங்கர் அற்றவர்.
2. தண்ணிடத்துவங்தபொருள் காட்டுமே—தூய தண்பளிங்குபோலமனக் கோட்டமே—உற்ற தண்கடுப்பை காட்டுமுகத்தோற்றமே-அந்தத் தறமானதை அறிவாலுணர் திறமானதைப் பெறலானவர் தானமைச்சர் ஆகுவதைப் போற்றுமே— இதைக் தேனிகர்த்த தமிழ்மறையும் சாற்றுமே.
3. கெடுப்பதாம் செய்கையினைக் குறிப்பிலே-- கண்<sup>டி</sup> கேட்பவர் வல்லவராம் பொறுப்பிலே-ஒன்று


கொடுத்துமே துணைகாள்வர் விருப்பிலே-  
என்றும்

ஞறையாதுயர் மதிவாணரின்

முறையேநலம் சதிராடுமே

தொடுப்பதாம் கேடெதுவும் சிரிப்பிலே-  
வைத்து  
தோல்வியிலும் வென் றிடுவர் நெறிப்பிலே.

4. உவப்பதிலும்காய்வதிலும் வெடிக்குமே-முகம்  
உணர்ச்சிமிகக் கொள்வதனால் நொடிக்குமே-  
நெஞ்சின்  
உண்மைகளைக் கண்களுமே வெடிக்குமே-எந்த  
உள்மரயினும் அளவாகிடும்.  
உரையாதுரை விழியானவை  
உய்த்துணரக் கண்ணனிசை முடிக்குமே-  
தமிழ்  
உயர்வதுவே குறள் நெறியில் துடிக்குமே.



## இசையமுது

### 26. அவையறிதல்.

பொருட்பால்.

அதிகாரம்-72

இராகம்-தேவி.

தாளம்-ஞபகம்.

எடுப்பு.

அவையறிந்துபேசு நன்கு-தம்பி  
தொகையறிந்துரயில் தூய்மைதேக்கியே (அவை)

தொடுப்பு.

சுவையிகு சொல்லினில் எழில்மிகும்டையில்  
வகையினை உணர்ந்தே வலிவுடன் நல்லதை (அவை)

படுப்பு.

கற்றறிந்தார்கல்வி விளங்கும் கசடற  
சொற்றெறிதல் வல்லாரகத்து.

முடுப்பு.

குற்றமில்லாரவை கற்றதைப்பேசவோர்  
மற்றவர்புல்லவை மறந்தும்சொல்லாதே (அவை)

சந்தம்.

கல்லாதவர் அவையினிலும் சொல்லாடிடும்  
நிலையறிதல் மிகவினிதாம்

அல்லாதவர் அறிவுடையார் அவையினிலே  
 புகழ்பெறுதல் தனிக்குமாம்  
 நூற்பொருளை தன்குணர்ந்த மேற்புலவர்  
 நல்லவையில்  
 ஏற்புடைய சொல்லுதலில் இழுக்கடைதல்  
 நன்றலவே  
 காப்பது கண்ணன் குறள்கெறி இசையமுதே  
 —இன்பம்  
 சேர்ப்பது திண்ணம் பாடிடு வசையறுமே—  
 என்றும் (அதை)



## இகையமுது

### 27. அவையஞ்சாமை.

பொருட்பால்.

அதிகாரம்-73.

இராகம்-சுருட்டி.

தாளம்-ஆடி.

எடுப்பு.

அவைதனில் அஞ்சாமை வேண்டும்-தம்பி

அருள்பொருள் உரைப்பதில்

பெரும்புகழ் விளைத்திடும் (அவை)

தொடுப்பு.

பகையகத்தில் பேடிகை கூர்வாள்போன்றது

அவையகத்தில் அஞ்சவான் பெற்றுயர்ந்த

கல்வியது (அலை)

படுப்பு.

கல்லாதவரின்கடை யென்பார் கற்றறிந்தார்

நல்லார் அவையஞ்சவார் நபனில்லார்.

முடிப்பு.


சொல்லாடும் கல்வீங்கை வல்லார்பேரவையில்

நல்லாண்மை காட்டாதார் வாழ்வதில் பயனேது

(அவை)

சந்தம்.

அளவை நூலறிந்து அவையினில் அமர்ந்து  
மாற்றவர்க்குவிடை காட்டிடுக.  
கலவையோட்றிவு செயலதாகும்நிலை  
போற்றுதற்குரிய ஏற்றிடுக  
கண்ணன் குறள் நெறிப் பனுவலிலே-புகழ்  
வண்ணம் பெறுகுவெ அவையினிலே-மனம்  
கற்றசெலச்சொலும் வண்மையிலே  
உற்றசிறப்பெனும் தண்மையிலே (அவை)



## இக்ஷயமுது

### 28. ஆலர் அறிவுறுத்தல்.

இன்பத்துப்பால்.

அதிகாரம்-115.

இராகம்-சங்கராபரணம்.

தாளம்-ரூபகம்

எடுப்பு.

ஓருநாளே அவரைநான் கண்டேன்-பாங்கி

தெருஷீனில் பழி தூற்றுக்கர் பாரடி (ஒரு)

தொடுப்பு.

பெருகுதடிகாமம் உருகுதடிதேகம்

மருஞுதடிமனம் மையலும் வளருதே (ஒரு)

படுப்பு.

ஊரவர் கெளவை எருவாய் அன்னைசொல்

நீராகநீரும் நோயிதுவோ?

முடிப்பு.

யாரடி நெய்யாலே நெருப்பையைனப்பது

கூறடிஅலர்கண்டு குறையுமோஆசையும் (ஒரு)

சந்தம்.

பேசிடும் அலரினில்காதல் பெருகிவளர்ந்துருவாகி

கூசிடும் மனதினில்காமம் குறைவற நிறைந்த

தாடை

களிப்பவர் கள்ளுண்பது போலே-காமம்  
வெளிப்படும் வேளைதொறும் மேலே-இன்பம்  
செழிப்பது கொஞ்சமோடி தோழி-ஊரார்  
செய்தபழி நன்மையது வாழி-மனதில்

அச்சம் இருந்தது மறைந்து  
தூச்சம்பழி யெனங்கினாக்கு  
நிச்சயம் வந்தெனையுரைனாக்கு  
மெச்சிடுமமணமேபுரிந்து  
தொட்டுயர் அன்பும் தருவார்  
கிட்டுமென் இன்பம் பெறுவார் (ஒரு)



## 29. பீரிவாந்துமை.

இன்பத்துப்பால்.

அதிகாரம்-116.

இராகம்-சகானு.

தாளம்-ஆதி.

ஏடுப்பு.

செல்லாமை உண்டெனில் எமக்குரையும்-மற்று  
வல்வரவு வாழ்வார் தமக்குரையும்-பிரிந்து (செல்)

தொடுப்பு.

செல்லாதீர் பிரிந்திடில் நில்லாதென்தேகம்  
கல்லானதோ மனம் கைவருமோ இன்பம் (செல்)

படுப்பு.

துறைவன் துறந்தமை தூற்றுமே முன்கை  
இறைவிறவானின் ற வள்ளயல்.

முடிப்பு.

திரைகடல் போன் றது வரையறுகாதல்  
தியோதொடில் சுடும் வீடில் சுடுமேகாமம் (செல்)

சந்தம்.

உறுதிமொழி தந்தும் உணர்வொடு கலந்தும்  
உருகும்நிலைகான மனமிளையோ?

இறகியணைந்துடல் உயிரென இணைந்தும்  
சுடுதியில் பிரிவது துயரலவோ?

பிரிவேன் என்றவர் பிரிவதனுல்  
தரியேன் எனதுயிர் தனிமையிலே  
தடுப்பதாலுயிர் நிலைக்குமதனுல்  
விடுப்பதேநலம் பிரிக்கும் நினைவதை (செல்)

30. படர் மெலிந்தீரங்கல்.

இன்பத்துப்பால்.

அதிகாரம்-117.

இராகம்-சாமா.

தாளம்-அடை.

எடுப்பு.

மறைக்கவும் முடியாத சோயடியே-அவர்க்கு  
உரைக்கவும் முடியாது என்செய்வேன் பாங்கி  
(மறை)

தொடுப்பு.

நிகழக்கவோ நெஞ்சில் நெருப்பன்னகாதலை

நீளவோ என் துயர் நாணம் குலையவோ

நின்தனையும் வந்திடுமோ

நொந்தமனம் வெந்திடுமோ (மறை)

படுப்பு.

காமக்கடும்புனல் நின்திக்கரகானேன்

யாமத்துங்யானே உள்ளேன்றி.

முடிப்பு.

தேமதுரத்துயில் கொள்ளா இரவுக்கு

நானல்லால்துணை யாருமில்லையடி

தாமதாய்ப் போமிரவு

எமனுடை வாகனமோ

(மறை)

சந்தம்.

கண்ணின் கொதி நீராலவர் பாதம்கழுவேலே

காமக்கடல் நீந்தப்புணை ஏதும்கிடையாதோ

நட்புக்கிதுதானமூனோ பகையானுலெப்படியோ

தப்பிடுமோ என்காதல் தயவுடன் நீசெப்படியே

(மறை)

## இங்கயாழுது

### 31. கண்வீதுப்படிதல்.

இன்பத்துப்பால்.

அதிகாரம்-118.

இராகம்-முகாரி.

தாளம்-சாபு.

எடுப்பு.

என்னரும் கண்களே அழுவதேதனே-துயர்

இன்னமும் நீர்ப்படவேண்டும்

அன்னவரைக் காட்டிய

(எண்)

தொடுப்பு:

முன் னிலைகொண்டுவந்து மூளவைத் தீர்காதலை

என்னிலைக்கிரங்கியே இன்றென் கலங்குறிர். (எண்)

படுப்பு.

ஓ இனிதே எமக்கிங் நோய்செய்த கண்கள்  
தாம் இதற்பட்டதுவும் பொருத்தமே.

முடிப்பு.

காதலரைப்பிரிந்தாலும் தூங்குவதில்லையே  
கண்ணொதிர்வந்தபின்னும் தூங்குவதில்லையே

(எண்)

சந்தம்.

அன்றவர் முகமதை நன்குறக்காட்டினீர்  
இன்றவர் பிரிந்தே போயினார்

நன்றென நிலையினில் நின்றுஷ்டாமலே  
என்னையே காட்டவும் கேட்குறிர்

இப்படியும் பிரிவின் துயரம்

எப்படியும் வருமென றணரா

மைப்படியும் கருஙல் விழிகாள்

சொற்படியே நடவார் நினைவால்

(எண்)

### 32. பசப்புறு பருவரல்.

இன்பத்துப்பால்.

அதிகாரம்-119

இராகம்-பேகாக்.

தாளம்-ஆடி

எடுப்பு.

பசலையோ பசலை பூத்ததென்மேனி

பாரடிதோழி யாரிடம்சொல்வேன்

(பச)

தொடுப்பு.

குசலம்பேசியன் று விடைபெற்றுச்சென்றூர்

குமமத்திடும் பிரிவினால் பதைத்துளப்பொங்கேதன்

(பச)

படுப்பு.

சாயலும்நாணமுக் கொண்டார்கைம்மாறுய்

நோயும்பசலையும் கொடுத்தவரே.

முடிப்பு.

காயமொடாவியும் கரைந்திடலாச்சுதே

கருத்தினில்நிறைந்தவர் வருத்திடத்துணிவதோ

(பச)

சந்தம்:

சொல்லக்குசுது நெஞ்சுமடி-யவர்

சுகமதில் இன்பம் மிஞ்சுமடி

புல்லிக்கிடந்தேன் நானவரை-விட்டுப்

புடைபெயர்ந்தேன் இதைக்கேள்டி

அள்ளிச்சென்றிட வந்ததுபோல்

துள்ளி வந்ததே பசலையடி

அத்தகுநிலையினை எனக்க வித்தவர்

வைத்திடு பழியதை ஊரறி யாதடி

(பச)

## இசையமுது

33. தனிப்படர் மிகுதீ.

இன்பத்துப்பால்.

அத்காரம்-120

இராகம்-ஆனந்தபைரவி.

தாளம்-ரூபகம்.

எடுப்பு:

வாழ்வார்க்கு வானம் பெய்வதுபோல்  
வீழ்வார்க்கு வீழ்வார் புரியும் மெய்யன்பு (வாழ்)

தொடுப்பு.

தாழ்வல்லவோ இன்பம் யான்மட்டும்விழைதல்  
தனித்தவாழ்விது இனிக்குமோகறடி

தாமாகுமோ பிரிவானது  
தனியாதடி தீயாமிது (வாழ்)

படுப்பு.

இருதலைக்காமம் இங்னுதுகாவடிபோல்  
இருதலையானும் இனிதாகும்


முடிப்பு.

பருவரலும்பைதலும் இருவர்க்குமல்லவோ  
படுபாவி காமனின் அடுபோரிதழ்கோ  
பதஞதவர் துயராயிதை  
நுகராதவர் செயலாமிது (வாழ்)

சந்தம்

இன் சொல்புகள் மனவாளரின்  
தன் சொல்லதை சுவையாமலே

இநுப்பதோ-கண்ணீர்-உகுப்பதோ  
அன்புற்றவர் செயலோயிது  
ஆயினுமலர் குணமாநலம்  
செவியற்றதும் சிக்கதகளி  
மகிழ்வுற்றது மறவேண்டு (வாழ்)



## திருக்குறள் கருத்துக்களை யாடி பரப்புதற்கு.....

திருக்குறளின் கருத்துக்கள் இசைப் பாடல்களாக இந்நாலில் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு வகையான இராகத்திலும், தாளத்திலும் இணைத்து எடுப்பு, தொடுப்பு, படுப்பு, முடிப்பு, சந்தம் என்ற முறையில் வகுத்து அமைக்கப்பட்டுள்ளன.

திருக்குறளின் கருத்துக்களை இசையோடு பாடி நாடெங்கும் பரப்புவதற்கு இப்பாடல்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்பாடல்கள் ஒவ்வொர் இசையரங்கிலும் பாடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்விசைப் பாடல்களை அமைத்த திரு. ப. கண்ணானார் அவர்களின் அருங்திறணையும், இதன் வாயிலாகச் செய்துள்ள தொண்டினையும் பாராட்டுகிறோம்.

—“கலைக்கத்திர்”  
அக்டோபர்-87.

செந்தமிழ் அச்சகம், சலகண்டபுரம்.